SRI K. VINAYAKAM : In view of the fact that no less than 13 Fishermen Co-operative Societies have joined this federation, and it satisfies the minimum requirements for gaining a seat in State Fishermen's Advisory Board, will the Government consider the possibility of taking a representative, if not the President, at least a member of the Federation, to serve on the Fishermen's Advisory Board?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : There are only 11 places allotted for the non-official members and here I would say that I have met the President of the Federation there and spoke to him as to who should be in the Committee and with the consent of the Federation President, the other member is still continuing.

Bus-stand (Vellore)

*940 *Q*.—SRI S. M. ANNAMALAI (on behalf of SRI M. P. SARATHI) : கனம் ஸ்தல ஸ்தாபன அமைச்சர் தயவுசெய்து கீழ்க் கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) வேலூர் உந்து வண்டி நிலையம் (Bus-stand) புதுப்பிக்க ஆன மொத்த செலவு எவ்வளவு?

(இ) வேலூர் இறைச்சி சந்தைக் கடையைப் (Municipal Mutton Market) புதுப்பித்துக் கட்ட என்ன செலவாயிற்று?

(உ) இவைகளைக் கட்டியதும், அவைகளுக்கான செலவு பற்றி அரசாங்கத்துக்கு ஏதேனும் புகார் வந்ததா?

(எ) அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : (அ) Rupees 35,953.

(இ) Rs. 26,941.

(உ) Yes, Sir.

(எ) The report of the Chief Engineer, Public Works Department (General), disclosed that the complaints were baseless and without substance.

SRI S. M. ANNAMALAI : இந்த பஸ் ஸ்டான்டை கட்டிய பிறகு அதைத் திறந்துவைத்த கலெக்டர் அவர்கள் இதற்குச் செலவான தொகையை யொட்டி இந்த பஸ் ஸ்டான்ட் சரிவர கட்டப்படவில்லை என்று சொல்லியிருந்தது சர்க்கார் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா? அதை ஏன் சர்க்கார் பரிசீலனை செய்யக் கூடாது? கலெக்டர் செய்த புகாரின் பேரில் ஏன் பரிசீலனை செய்யக்கூடாது?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : அரசாங்கத்திற்கு புகார் ஒன்றும் கொடுக்கவில்லை. அங்குள்ள வேறு சிலர் புகார் செய்ததின் பேரில் சீப் என்ஜினியர் அதைப்பற்றி விசாரித்ததில் அதில் ஒன்றும் தவறு இல்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.